





مبادئ اللغة

COURS D'ARABE EN VIDÉO

مبادئ اللغة

COURS D'ARABE EN VIDÉO



# LIVRE DE MEDINE

TOME 2

مُرَاجَعَةٌ ٣

الأسبوعُ الثَّانِي

# إِعْرَابُ الْأَسْمَاءِ

الْجَرُّ

النَّصْبُ

الرَّفْعُ

التَّمْيِيزُ

كَمْ طَالِبًا فِي الْفَصْلِ

الْمَفْعُولُ بِهِ

ضَرَبَ زَيْدٌ يَاسِرًا

خَبْرٌ كَانَ وَأَخَوَاتِهَا

لَيْسَ زَيْدٌ قَائِمًا

إِسْمٌ إِنَّ وَأَخَوَاتِهَا

إِنَّ زَيْدًا قَائِمٌ

الظُّرُوفُ

فَوْقَ ، تَحْتَ ، قَبْلَ

النُّوَاسِخُ

Ceux qui abrogent (le statut grammatical)

# النَّوَاسِخُ

Sont des verbes ou particules qui agissent sur la phrase nominale de deux manières :

- ✓ En changeant le sens et le jugement de celle-ci
- ✓ En changeant le statut et الإعرابُ de ses éléments (المبتدأ والخبر)

النَّوَاسِخُ

```
graph TD; A[النَّوَاسِخُ] --- B[حُرُوفٌ]; A --- C[أَفْعَالٌ]
```

حُرُوفٌ

أَفْعَالٌ



# النَّوَاسِخُ

حُرُوفٌ

إِنَّ  
وَ أَخْوَاتُهَا

إِنَّ زَيْدًا جَالِسٌ

إِنَّ

إِنَّ زَيْدًا جَالِسٌ

لَكِنَّ

لَكِنَّ زَيْدًا جَالِسٌ

كَأَنَّ

كَأَنَّ زَيْدًا عَالِمٌ

لَعَلَّ

لَعَلَّ زَيْدًا نَاجِحٌ

مَا زَالَ

مَا زَالَ زَيْدٌ عَالِمًا

كَانَ

كَانَ زَيْدٌ عَالِمًا

لَيْسَ

لَيْسَ زَيْدٌ قَائِمًا

أَفْعَالٌ

كَانَ  
وَ أَخْوَاتُهَا

لَيْسَ زَيْدٌ قَائِمٌ

إِنِّ وَأَخَوَاتُهَا

(إِن) et ses sœurs

# إِنَّ وَأَخْوَاتُهَا

Sont un groupe de particules ( حُرُوفٌ ) qui font partie des النَّوَاسِخِ .

Elles ont deux fonctions sur la phrase nominale :

1. Elles changent ou nuancent le sens de la phrase, chaque particule exprime un sens particulier
2. Elles changent le statut du المُبْتَدَأُ et du الخَبَرُ :
  - Le المُبْتَدَأُ devient مَنْصُوبٌ et se nomme (إِسْمٌ إِنَّ)
  - Le الخَبَرُ reste مَرْفُوعٌ et se nomme (خَبَرٌ إِنَّ)

# إِنَّ وَأَخْوَاتُهَا

كَأَنَّ

كَأَنَّ زَيْدًا نَاجِحٌ

لَكِنَّ

لَكِنَّ زَيْدًا نَاجِحٌ

لَعَلَّ

لَعَلَّ زَيْدًا نَاجِحٌ

إِنَّ أَنْ

إِنَّ زَيْدًا جَالِسٌ

# إِنَّ أَنْ

Elles ont deux fonctions sur la phrase nominale :

1. Elles **confirment et appuient** le sens de la phrase nominale (التَّوَكِيدُ)
2. Elles changent le statut du المَبْتَدَأُ et du الخَبَرُ :
  - Le المَبْتَدَأُ devient مَنصُوبٌ et se nomme (إِسْمٌ إِنَّ)
  - Le الخَبَرُ reste مَرْفُوعٌ et se nomme (خَبَرٌ إِنَّ)

(إِنَّ) et (أَنَّ) expriment la même chose excepté que (إِنَّ) s'utilise en début de phrase contrairement à (أَنَّ) qui s'utilise en milieu

# لَعَلَّ

A deux fonctions sur la phrase nominale :

1. Elle exprime **le souhait ou la probabilité** qu'elle se réalise (التَّرَجِّي)
2. Elles changent le statut du المُبْتَدَأُ et du الْخَبَرُ :
  - Le المُبْتَدَأُ devient مَنْصُوبٌ et se nomme (إِسْمُ لَعَلَّ)
  - Le الْخَبَرُ reste مَرْفُوعٌ et se nomme (خَبَرُ لَعَلَّ)

# لَكِنَّ

A deux fonctions sur la phrase nominale :

1. Elle sert à corriger ou nuancer une parole précédente (الإِسْتِدْرَاكُ)  
Elle doit donc obligatoirement être précédée d'une phrase qui est en contradiction avec celle-ci.
2. Elle change le statut du المُبْتَدَأُ et du الْخَبَرُ :
  - Le المُبْتَدَأُ devient مَنْصُوبٌ et se nomme (إِسْمٌ لَكِنَّ)
  - Le الْخَبَرُ reste مَرْفُوعٌ et se nomme (خَبَرٌ لَكِنَّ)

# كَأَنَّ

A deux fonctions sur la phrase nominale :

1. Elle **exprime la comparaison** entre le ( المَبْتَدَأُ ) et le ( الخَبَرُ ) ( التَّشْبِيهُ )  
Elle peut également exprimer la **supposition** (on dirait que...).
2. Elle change le statut du المَبْتَدَأُ et du الخَبَرُ :
  - Le المَبْتَدَأُ devient مَنصُوبٌ et se nomme (إِسْمُ كَأَنَّ)
  - Le الخَبَرُ reste مَرفُوعٌ et se nomme (خَبَرُ كَأَنَّ)



كَانَ وَأَخَوَاتُهَا

(كان) et ses sœurs

# كَانَ وَأَخْوَاتُهَا

Sont des **verbes** qui font partie des **النَّوَاسِخِ**  
Ils auront **deux fonctions** sur la phrase nominale :

1. Changer le sens ou nuancer la phrase nominale
2. Changer le statut et الإعراب du **المُبْتَدَأِ** et du **الخَبَرِ** :
  - Le **المُبْتَدَأِ** restera **مَرْفُوعٌ** et se nommera
  - Le **الخَبَرِ** deviendra **مَنْصُوبٌ** et se nommera

# كَانَ

A deux fonctions sur la phrase nominale :

1. Il **change le temps** de la phrase nominale **au passé**
2. Il change le statut du **المُبْتَدَأُ** et du **الخَبَرُ** :
  - Le **المُبْتَدَأُ** reste **مَرْفُوعٌ** et se nomme (**إِسْمٌ كَانٌ**)
  - Le **الخَبَرُ** devient **مَنْصُوبٌ** et se nomme (**خَبَرٌ كَانٌ**)

# لَيْسَ

A deux fonctions sur la phrase nominale :

1. Il **exprime la négation** de la phrase nominale
2. Il change le statut du **المُبْتَدَأُ** et du **الخَبَرُ** :
  - Le **المُبْتَدَأُ** reste **مَرْفُوعٌ** et se nomme (**إِسْمٌ لَيْسَ**)
  - Le **الخَبَرُ** devient **مَنْصُوبٌ** et se nomme (**خَبَرٌ لَيْسَ**)

# مَا زَالَ ، لَا يَزَالُ

A deux fonctions sur la phrase nominale :

1. Il exprime la continuité de l'action jusqu'au moment présent
2. Il change le statut du **المُبْتَدَأُ** et du **الخَبَرُ** :
  - Le **المُبْتَدَأُ** reste **مَرْفُوعٌ** et se nomme (**إِسْمٌ مَا زَالَ**)
  - Le **الخَبَرُ** devient **مَنْصُوبٌ** et se nomme (**خَبَرٌ مَا زَالَ**)

Le passé et le présent de ce verbe s'emploient toujours après une particule de négation

زَيْدٌ طَالِبٌ

زَيْدٌ : مُبْتَدَأٌ      طَالِبٌ : خَبَرٌ  
(Zayd est un étudiant)

مَا زَالَ زَيْدٌ طَالِبًا

زَيْدٌ : اسْمٌ مَا زَالَ مَرْفُوعٌ      طَالِبٌ : خَبَرٌ مَا زَالَ مَنْصُوبٌ

(Zayd est (encore) toujours un étudiant)

المَفْعُولُ بِهِ

Le complément d'objet direct

# المَفْعُولُ بِهِ

C'est le nom qui subit l'action du verbe.

(هُوَ الْإِسْمُ الَّذِي يَقَعُ عَلَيْهِ الْفِعْلُ)

ضَرَبُ زَيْدٍ يَاسِرًا  
ضَرَبَكَ زَيْدٌ

Le مَفْعُولُ بِهِ fait partie d'un groupe de mots liés au verbe qui se nomment المَفَاعِلُ



# المَفْعُولُ بِهِ

إِسْمٌ ظَاهِرٌ

ضرب زيدٌ يأسراً

ضَمِيرٌ

ضربَكَ زيدٌ

الظُّرُوفُ

Les adverbies

# الظُرُوفُ

Sont des noms généralement مَنْصُوبٌ .

Ils indiquent un lieu ou un temps,

الظُرُوفُ

عِنْدَ

قَبْلَ بَعْدَ

فَوْقَ تَحْتَ

التفسير

# التَّمْيِيزُ

Sont des noms مَنْصُوبٌ .

Ils s'emploient pour éclairer sur la nature d'une chose indistincte.

Ils s'emploient dans plusieurs cas :

1. Après les nombres de 11 à 99
2. Après كَمِ الْإِسْتِفْهَامِيَّةِ

# الإِعْرَابُ

الْجُرُّ

النَّصْبُ

الرَّفْعُ

التَّمْيِيزُ

كَمْ طَالِبًا فِي الْفَصْلِ

الْمَفْعُولُ بِهِ

ضَرَبَ زَيْدٌ يَاسِرًا

خَبْرٌ كَانَ وَأَخَوَاتِهَا

لَيْسَ زَيْدٌ قَائِمًا

إِسْمٌ إِنَّ وَأَخَوَاتِهَا

إِنَّ زَيْدًا قَائِمٌ

الظُّرُوفُ

فَوْقَ ، تَحْتَ ، قَبْلَ

النص

Texte

(قصة النبيين extrait du livre)



## ٤ - إبراهيم يكسر الأصنام

وَجَاءَ يَوْمَ عِيدٍ فَفَرِحَ النَّاسُ  
وَوَجَّعَ النَّاسُ لِلْعِيدِ وَخَرَجَ الْأَطْفَالُ  
وَوَجَّعَ وَالِدُ إِبرَاهِيمَ وَقَالَ لِإِبرَاهِيمَ: أَلَا تَخْرُجُ مَعَنَا؟  
قَالَ إِبرَاهِيمُ: أَنَا سَقِيمٌ!  
وَذَهَبَ النَّاسُ وَبَقِيَ إِبرَاهِيمُ فِي الْبَيْتِ.  
وَجَاءَ إِبرَاهِيمُ إِلَى الْأَصْنَامِ، وَقَالَ لِلْأَصْنَامِ:  
أَلَا تَتَكَلَّمُونَ؟ أَلَا تَسْمَعُونَ؟  
هَذَا طَعَامٌ وَشَرَابٌ! أَلَا تَأْكُلُونَ؟ أَلَا تَشْرَبُونَ؟  
وَسَكَتِ الْأَصْنَامُ لِأَنَّهَا حِجَارَةٌ لَا تَنْطِقُ.  
قَالَ إِبرَاهِيمُ: (مَا لَكُمْ لَا تَنْطِقُونَ).

وَسَكَتِ الْأَصْنَامُ وَمَا نَطَقَتْ.  
حِينَئِذٍ غَضِبَ إِبْرَاهِيمُ وَأَخَذَ الْفُؤَسَ.  
وَضَرَبَ إِبْرَاهِيمُ الْأَصْنَامَ بِالْفُؤَسِ وَكَسَرَ الْأَصْنَامَ.  
وَتَرَكَ إِبْرَاهِيمُ الصَّنَمَ الْأَكْبَرَ وَعَلَّقَ الْفُؤَسَ فِي عُنُقِهِ

٥ - من فعل هذا؟

وَرَجَعَ النَّاسُ وَدَخَلُوا فِي بَيْتِ الْأَصْنَامِ.  
وَأَرَادَ النَّاسُ أَنْ يَسْجُدُوا لِلْأَصْنَامِ لِأَنَّهُ يَوْمُ عِيدٍ.  
وَلَكِنْ تَعَجَّبَ النَّاسُ وَدَهَشُوا.  
وَتَأَسَّفَ النَّاسُ وَغَضِبُوا.

قَالُوا: (مَنْ فَعَلَ هَذَا بِآلِهَتِنَا؟)

(قَالُوا: سَمِعْنَا فَتَى يَذُكُرُهُمْ يُقَالُ لَهُ إِبْرَاهِيمُ).

(قَالُوا: أَأَنْتَ فَعَلْتَ هَذَا بِآلِهَتِنَا يَا إِبْرَاهِيمُ)

(قَالَ بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا فَاسْئَلُوهُمْ إِنْ كَانُوا

يَنْطِقُونَ).

وَكَانَ النَّاسُ يَعْرِفُونَ أَنَّ الْأَصْنَامَ حِجَارَةٌ.  
وَكَانُوا يَعْرِفُونَ أَنَّ الْحِجَارَةَ لَا تَسْمَعُ وَلَا تَنْطِقُ.  
وَكَانُوا يَعْرِفُونَ أَنَّ الصَّنَمَ الْأَكْبَرَ أَيْضاً حَجَرٌ.  
وَأَنَّ الصَّنَمَ الْأَكْبَرَ لَا يَقْدِرُ أَنْ يَمْشِيَ وَيَتَحَرَّكَ.  
وَأَنَّ الصَّنَمَ الْأَكْبَرَ لَا يَقْدِرُ أَنْ يَكْسِرَ الْأَصْنَامَ.  
فَقَالُوا لِإِبْرَاهِيمَ: أَنْتَ تَعْلَمُ أَنَّ الْأَصْنَامَ لَا تَنْطِقُ  
قَالَ إِبْرَاهِيمُ: فَكَيْفَ تَعْبُدُونَ الْأَصْنَامَ وَإِنَّهَا  
لَا تَضُرُّ وَلَا تَنْفَعُ؟

وَكَيفَ تَسْأَلُونَ الْأَصْنَامَ وَإِنَّهَا لَا تَنْطِقُ وَلَا تَسْمَعُ؟  
أَلَا تَفْهَمُونَ شَيْئاً، أَفَلَا تَعْقِلُونَ؟

وَسَكَتَ النَّاسُ وَخَجَلُوا !



مبادئ اللغة

COURS D'ARABE EN VIDÉO

**L'utilisation de mes vidéos reste libre, vous pouvez disposer de celles-ci comme vous l'entendez que ce soit pour transférer ou utiliser comme support d'enseignement ou de révision à titre personnel ou collectif vous avez toute mon approbation.**

**Par contre j'interdis formellement toute modification qui pourrait être apportée à celles-ci, de même que leur utilisation à but lucratif et/ou commercial.**

**Quiconque s'aventurerait à faire cela en portera l'entière responsabilité devant Allah le Jour des comptes.**

**Les musulmans respectent leurs engagements et certes Allah n'aime pas les traîtres.**